

أَوْ لَمْ يَرَوْا أَنَّا خَلَقْنَا لَهُمْ مِمَّا عَمِلَتْ أَيْدِينَا أَنْعَامًا فَهُمْ لَهَا مَالِكُونَ ﴿٤١﴾
 وَذَلَّلْنَا لَهُم فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ ﴿٤٢﴾ وَلَهُمْ فِيهَا مَنَافِعُ
 وَمَشَارِبٌ أَفَلَا يَشْكُرُونَ ﴿٤٣﴾ وَاتَّخَذُوا مِنْ دُونِ اللَّهِ آلِهَةً لَعَلَّهُمْ
 يُبْصَرُونَ ﴿٤٤﴾ لَا يَسْتَطِيعُونَ نَصْرَهُمْ وَهُمْ لَهُمْ جُنْدٌ مُحَضَّرُونَ ﴿٤٥﴾ فَلَا
 يَخْرُجُكَ قَوْلُهُمْ إِنَّا نَعْلَمُ مَا يُبْسِرُونَ وَمَا يَأْتِيهِمْ مِنْ أَتْرَابٍ يَأْكُلُونَ ﴿٤٦﴾ أَوْ لَمْ يَرَ الْإِنْسَانُ
 أَنَّا خَلَقْنَاهُ مِنْ نُطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُبِينٌ ﴿٤٧﴾ وَضَرَبَ لَنَا مَثَلًا وَوَسَّى
 نَسِيَّ خَلْقِهِ قَالَ مَنْ يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ ﴿٤٨﴾ قُلْ يُحْيِيهَا الَّذِي
 أَنْشَأَهَا أَوَّلَ مَرَّةٍ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٌ ﴿٤٩﴾ الَّذِي جَعَلَ لَكُم مِّنَ
 الشَّجَرِ الْأَخْضَرِ نَارًا إِذَا أَنْتُمْ مِنْهُ تُوقِدُونَ ﴿٥٠﴾ أَوَلَيْسَ الَّذِي
 خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ بِقَدِيرٍ عَلَىٰ أَنْ يَخْلُقَ مِثْلَهُمْ بَلَىٰ وَهُوَ
 الْخَلِيقُ الْعَلِيمُ ﴿٥١﴾ إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئًا أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ ﴿٥٢﴾
 فَسُبْحَانَ الَّذِي بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَإِلَيْهِ تُرْجَعُونَ ﴿٥٣﴾

وَرَبُّكَ الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
 عَلَّمَ الْقَالَ وَالصَّفَاتِ
 الْمُبِينِ وَاللَّيْلِ وَالنَّجْمِ
 وَاللَّيْلِ وَالنَّجْمِ
 وَاللَّيْلِ وَالنَّجْمِ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○

وَالصَّفَاتِ صَفًا ١ فَالزُّجُرِجِ زَجْرًا ٢ فَالتِّلْكِتِ ذِكْرًا ٣

وقف لازم

وقف عمران

٢٤٥٥

المزمل ٦

71. நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து நிச்சயமாக நாம் அவர்களுக்காக (ஆடு, மாடு, ஓட்டகம் முதலிய) கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் காணவில்லையா? பின்னர், அவர்கள் அவற்றுக்கு உரிமையாளர்களாக இருக்கின்றார்கள்.

72. அவைகளை, (இலகுவான முறையில்) அவர்களுக்குக் கீழ்ப்படியும்படியும் நாம் செய்தோம்; அவைகளில், அவர்கள் (வாகனமாக) ஏறக்கூடியவைகளும் இருக்கின்றன; அவர்கள் அவற்றிலிருந்து உண்ணவும் செய்கிறார்கள்.

73. இன்னும் அநேகபயன்களும், பானங்களும் அவர்களுக்கு அவைகளில் இருக்கின்றன; எனவே, அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?

74. இன்னும், அல்லாஹ்வையன்றி (அவற்றால்) தங்களுக்கு உதவி செய்யப்படக்கூடும் என்பதற்காக, அவர்கள் (வணக்கத்திற்குரிய வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

75. (ஆனால்) அவர்கள், அவர்களுக்கு உதவி செய்யும் ஆற்றல் பெற மாட்டார்கள்; (ஆயினும் மறுமையில்) அவர்கள் இவர்களுக்கு (எதிராகச் சாட்சிகூற) முன்னிலைப்படுத்தப்படும்படையினராவர்.

76. (நபியே! உமக்கு விரோதமாகக் கூறப்படும்) அவர்களுடைய கூற்று உம்மைக் கவலைக்குள்ளாக்கவேண்டாம்; நிச்சயமாக, அவர்கள் (தங்கள் இதயங்களில்) மறைத்திருப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நாம் நன்கறிவோம்.

77. மனிதன்—அவனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நிச்சயமாக நாம் படைத்தோம் என்பதை—அவன் பார்க்கவில்லையா? பின்னர் திடீரென அவன், பகிரங்கமாகத் தர்க்கிக்கக் கூடியவனாக இருக்கிறான்.

78. மேலும், அவன் தன்னுடைய படைப்பை (தான் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதை) மறந்துவிட்டு, ஓர் உதாரணத்தையும் நமக்காக அவன் கூறுகிறான்; "எலும்புகளை, அவை மக்கிப்போன நிலையில் உயிரூட்டுபவன் யார்?" என்று அவன் கேட்கிறான்.

79. (நபியே! அதற்கு) நீர் கூறுவீராக: "முதன்முறையில் அதனைப் படைத்தானே அத்தகையவனே அதனை உயிர்ப்பிப்பான்; அவன் ஒவ்வொரு படைப்பைப்பற்றியும் நன்கறிகிறவன்."

80. அவன் எத்தகையவனென்றால், உங்களுக்காக பசுமையான மரத்திலிருந்து நெருப்பை உண்டாக்கினான்; அப்போது அதிலிருந்து நீங்கள் (நெருப்பை) மூட்டுகிறீர்கள்.

81. வானங்களையும், பூமியையும் படைத்தானே அத்தகையவன், அவர்களைப் போன்றதைப் படைக்கச் சக்திபெற்றவனாக இல்லையா? ஏன் இல்லை? (அவனே ஆற்றலுடையவன்.) நிச்சயமாக, அவனே மிகப் பெரும்படைப்பாளன், நன்கறிகிறவன்.

82. அவன் யாதொரு பொருளை (ப் படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம் "ஆகு!" எனக் கூறுவதுதான் உடனே அது ஆகிவிடும்.

83. ஆகவே, சகலவற்றின் அதிகாரம் (ஆட்சி) எவனுடைய கைவசம் இருக்கின்றதோ அத்தகையவனே மிகப் பரிசுத்தமானவன்; மேலும் அவன்பாலே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.

அத்தியாயம் : 37

அஸ்ஸாஃப்பாத் — அணியினர்

வசனங்கள் : 182

மக்கீ

ருகூஃகள் : 5

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).

1. அணியாக அணிவகுத்து நிற்போர் மீது சத்தியமாக,
2. தீவிரமாக விரட்டுவோர் மீது சத்தியமாக,
3. (அல்லாஹ்வின்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக,

إِنَّ إِلَهُكُمْ لَوَاحِدٌ ① رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ
 الْمَشَارِقِ ② إِنَّا زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بَرِيقًا الْكَوَاكِبِ ③ وَحِفْظًا
 مِنْ كُلِّ شَيْطَانٍ مَّارِدٍ ④ لَا يَسْمَعُونَ إِلَى الْمَلَأِ الْأَعْلَى وَيُقَدِّفُونَ
 مِنْ كُلِّ جَانِبٍ ⑤ دُخُورًا وَلَهُمْ عَذَابٌ وَاصِبٌ ⑥ إِلَّا مَنْ خَطِفَ
 الْخَطْفَةَ فَاتَّبَعَهُ شِهَابٌ ثَاقِبٌ ⑦ فَاسْتَفْتِهِمْ أَهْمَ اشْتَدُّ خَلْقًا أَمْ
 مَنْ خَلَقْنَا إِنَّا خَلَقْنَاهُمْ مِنْ طِينٍ لَازِبٍ ⑧ بَلْ عَجِبْتَ وَيَسْخَرُونَ ⑨
 وَإِذَا ذُكِّرُوا لَا يَذَكَّرُونَ ⑩ وَإِذَا رَأَوْا آيَةً يَسْتَسْخَرُونَ ⑪ وَقَالُوا لَئِنْ
 هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ ⑫ إِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا إِنَّنا لَسَبْعُونَ ⑬
 أَوْ أَبَاؤُنَا الْأَوَّلُونَ ⑭ قُلْ نَعَمْ وَأَنْتُمْ دَخِرُونَ ⑮ فَاثْمَاهِي زَجْرَةٌ
 وَاحِدَةٌ فَإِذَا هُمْ يَنْظُرُونَ ⑯ وَقَالُوا يَا وَيْلَنَا هَذَا يَوْمُ الدِّينِ ⑰ هَذَا
 يَوْمُ الْفَصْلِ الَّذِي كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ ⑱ أَحْشَرُوا الَّذِينَ ظَلَمُوا
 وَأَزْوَاجَهُمْ وَمَا كَانُوا يَعْبُدُونَ ⑲ مِنْ دُونِ اللَّهِ فَاهْدُوهُمْ إِلَى
 صِرَاطِ الْجَحِيمِ ⑳ وَقَفُّهُمْ ㉑ إِنَّهُمْ مَسْئُولُونَ ㉒ مَا لَكُمْ لَا تَنْصَرُونَ ㉓ بَلْ
 هُمْ أَيَوْمٌ مُسْتَسْلِمُونَ ㉔ وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَسَاءَلُونَ ㉕
 قَالُوا لَكُمْ كُنْتُمْ تَأْتُونَنَا عَنِ الْيَمِينِ ㉖ قَالُوا بَلْ لَمْ تَكُونُوا مُؤْمِنِينَ ㉗

4. நிச்சயமாக உங்கள் வணக்கத்திற்குரிய நாயன் ஒரே ஒருவன் தான்.
5. வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றிற்கும் (அவனே) இரட்சகன்; (மேல்திசை)கீழ்த்திசைகளுக்கும்(அவனே)இரட்சகன்.
- 6.நிச்சயமாக நாம், (இந்தப் பூமிக்குச்)சமீபமாக உள்ள வானத்தை நட்சத்திரங்களின் அழகைக்கொண்டு அலங்கரித்துள்ளோம்.
7. கூட்டுப்படாத ஒவ்வொரு ஷைத்தானிலிருந்தும் பாதுகாப்பதற்காக(நாம் ஆக்கினோம்).
8. மிக உயர்வான (மலக்குகளின்) கூட்டத்தார்பால் (அவர்களின் பேச்சுக்களை மறைந்திருந்து ஷைத்தான்களாகிய) இவர்கள் செவியேற்கமாட்டார்கள்; ஒவ்வொரு பகுதியிலிருந்தும் (எரி கொள்ளிகளால்)எறியப்படுவார்கள்.
9. விரட்டப்படுவதற்காக(எறியப்படுவார்கள்), அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு.
10. (திருட்டுத்தனமாக ஏதேனும்) செய்தியை இறாய்ஞ்சிச் செல்பவனைத் தவிர - அப்போது பிரகாசமான தீப்பந்தம் அவனைப் பின் தொடரும்.
11. ஆகவே "படைப்பால் அவர்கள் மிகக் கடினமானவர்களா? அல்லது நாம் படைத்திருப்பவர்களா?" என இவர்களிடம்(நபியே)நீர் விளக்கம் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களை மிக மிகப்பான களிமண்ணால் படைத்திருக்கின்றோம்.
12. எனினும்,(நபியே)நீர் ஆச்சரியப்படுகின்றீர்; அவர்களோ,(அதனைப்)பரிசீலிக்கின்றனர்.
13. அன்றியும், அவர்கள் உபதேசிக்கப்பட்டால், அவர்கள் உபதேசம் பெறமாட்டார்கள்.
14. எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் அவர்கள் அளவுகடந்து பரிசாசம் செய்கின்றனர்.
15. "இது பகிரங்கமான சூனியமே தவிர(வேறு)இல்லை" என்றும் கூறுகின்றனர்.
16. நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் நாங்கள் ஆகிவிட்டாலும்,(பின்னர்)நிச்சயமாக நாம் எழுப்பப்படுவோர்களா?(என்றும் கேட்கின்றனர்).
17. "எம்முடைய முன்னோர்களான மூதாதையர்களுமா? (எழுப்பப்படுவார்கள்)" என்றும் கேட்கின்றனர்.)
- 18.(நபியே)நீர் கூறுவீராக! ஆம்! நீங்களும் சிறுமைப்பட்டவர்களாக(எழுப்பப்படுவீர்கள்).
19. அதுவெல்லாம் ஒரே ஒரு சப்தம்தான்; உடனே அவர்கள் (எழுந்து மறுமை நாள் நிலைபெற்றுவிட்டதைப்)பார்ப்பார்கள்.
20. "எங்களுடைய கேடே! இது கூலி கொடுக்கப்படும் நாள் (ஆயிற்றே!)" என்றும் அவர்கள் கூறுவார்கள்.
21. "எதை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ அந்தத் தீர்ப்பு நாள் இதுதான்"(என்று அவர்களிடம் கூறப்படும்).
22. "அநியாயம் செய்தார்களே அவர்களையும், (அநியாயம் செய்வதில் அவர்களுக்கு நிகரானவர்களான) அவர்களின் துணைவர்களையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தார்களே அவர்களையும் ஒன்று திரட்டுங்கள்".
- 23."அல்லாஹ்வையன்றி(வணங்கிக்)கொண்டிருந்தவர்களையும் ஒன்றுதிரட்டுங்கள்) பின்னர் அவர்களுக்கு நரகத்தின் பாதையின்பால் வழிகாட்டுங்கள்.
24. (அங்கு) அவர்களை நிறுத்தியும் வையுங்கள்; நிச்சயமாக அவர்கள் (கேள்வி கணக்குக்) கேட்கப்படவேண்டியவர்கள் (என்றும் கூறப்படும்).
25. உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் உதவி செய்தது போன்று) உதவி செய்து கொள்ளவில்லை?(என்றும் கேட்கப்படும்)
26. இல்லை; இன்றைய தினம் அவர்கள் (அல்லாஹ்வுக்கு) சரணடைந்தவர்களாக இருப்பார்கள்.
27. இன்னும், அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கிக்(கேள்விகளைக்)கேட்டுக் கொள்வார்கள்.
28. "வலப்பக்கத்திலிருந்து எங்களிடம்(உங்கள் பலத்தால் நல்லவற்றைச் செய்வதிலிருந்து தடுத்தும், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதிலிருந்து எங்களைத் திருப்பி விட்டும்) வருபவர்களாகவும் இருந்தீர்கள்" என்று கூறுவார்கள்.(19)
29. (அதற்கு) "அவ்வாறல்ல! நீங்கள்தாம் விகவாசங்கொண்டவர்களாக இருக்கவில்லை" என்று அ(த்தலை)வர்கள் கூறுவார்கள்

وَمَا كَانَ لَنَا عَلَيْكُمْ مِنْ سُلْطٰنٍ ۚ بَلْ كُنْتُمْ قَوْمًا طٰغِيْنَ ۝۳۱ فَحَقَّ عَلَيْنَا
 قَوْلُ رَبِّنَا ۗ اِنَّآ لَذٰۤاۤيْقُوْنَ ۝۳۲ فَاغْوَيْنٰكُمْ اِنَّا كُنَّا غٰوِيْنَ ۝۳۳ فَاِنَّهُمْ
 يَوْمَئِذٍ فِي الْعَذَابِ مُشْتَرِكُوْنَ ۝۳۴ اِنَّا كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِيْنَ ۝۳۵
 اِنَّهُمْ كَانُوْۤا اِذْ اَقِيْلَ لَهُمْ لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ يَسْتَكْبِرُوْنَ ۝۳۶ وَيَقُولُوْنَ
 اِنَّا لَتٰرِكُوْا الِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُوْنٍ ۝۳۷ بَلْ جَاءَ بِالْحَقِّ وَصَدَقَ
 الْمُرْسَلِيْنَ ۝۳۸ اِنَّكُمْ لَذٰۤاۤيْقُوْا الْعَذَابِ الْاَلِيْمِ ۝۳۹ وَمَا يُجْزَوْنَ اِلَّا مَا
 كُنْتُمْ تَعْمَلُوْنَ ۝۴۰ اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلِصِيْنَ ۝۴۱ اُولٰٓئِكَ لَهُمْ رِزْقٌ
 مَّعْلُوْمٌ ۝۴۲ قَوٰكِبٌ ۚ وَهُمْ مُّكْرَمُوْنَ ۝۴۳ فِي جَنّٰتٍ النَّعِيْمِ ۝۴۴ عَلٰى سُرُرٍ
 مُّتَقَابِلِيْنَ ۝۴۵ يُطَافُ عَلَيْهِمْ بِكٰۤاۤسٍ مِّنْ مَّعِيْنٍ ۝۴۶ بِيْضَآءٍ لَّدُنّٰى
 لِّلشَّرِيْبِيْنَ ۝۴۷ لَا فِيْهَا غَوْلٌ ۚ وَلَا هُمْ عَنْهَا يُنْزَفُوْنَ ۝۴۸ وَعِنْدَهُمْ قٰصِرٰتٌ
 الطَّرْفِ عِيْنَ ۝۴۹ كَاَنَّهُنَّ بَيْضٌ تَلْكُوْنَ ۝۵۰ فَاَقْبَلْ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ
 يَّتَسَآءَلُوْنَ ۝۵۱ قَالَ قَآئِلٌ مِّنْهُمْ اِنِّىْ كَانَ لِيْ قَرِيْنٌ ۝۵۲ يَقُوْلُ
 ۗ اِنَّكَ لَمِنَ الْمُصْدِقِيْنَ ۝۵۳ اِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا
 ۗ اِنَّا لَنٰهْدِيُوْنَ ۝۵۴ قَالَ هَلْ اَنْتُمْ مُّطَّلِعُوْنَ ۝۵۵ فَاَطَّلَعَ
 فَرَاهُ فِى سَوَآءِ الْجَحِيْمِ ۝۵۶ قَالَ تَاللّٰهِ اِنْ كِدْتْ لَتُرْدِيْنَ ۝۵۷

30. எங்களுக்கு உங்கள் மீது யாதோர் அதிகாரமும் இருக்கவில்லை. எனினும் நீங்கள் தாம் வரம்பு கடந்த கூட்டத்தாராக இருந்தீர்கள்.

31. "ஆதலால், எங்கள் இரட்சகனுடைய வாக்கு எங்கள்மீது உண்மையாகி விட்டது; நிச்சயமாக நாம் (வேதனையைச்) சுவைக்க வேண்டியவர்கள் தாம்.

32. " (ஆம்!) உங்களை நாங்கள் வழிகெடுத்தோம்; (ஏனென்றால்) நிச்சயமாக நாங்களும் வழிகெட்டுப் போயிருந்தோம்" (என்றும் கூறுவார்கள்).

33. எனவே, நிச்சயமாக அவர்கள் அந்நாளில் வேதனையில் கூட்டானவர்களாகவே இருப்பர்.

34. நிச்சயமாக நாம் குற்றவாளிகளை இவ்வாறே செய்வோம்.

35. "அல்லாஹ்வைத் தவிர வேறொரு (வணக்கத்திற்குரிய) நாயன் இல்லை!" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள், பெருமையடிப்பவர்களாக இருந்தனர்.

36. "நாங்கள் பைத்தியக்காரரான ஒரு கவிஞருக்காக எங்களுடைய வணக்கத்துக்குரியவர் (களான தெய்வங்களை நிச்சயமாக விட்டுவிடுகின்றவர்களா?" என்றும் அவர்கள் கூறுபவர்களாக இருந்தனர்.

37. (அவர் பைத்தியக்காரர்) அல்ல! அவர் உண்மையான (மார்க்கத்தையே) கொண்டு வந்தார். (தனக்கு முன்சென்ற) தூதர்களையும் அவர் உண்மைப்படுத்தினார்.

38. நிச்சயமாக நீங்கள் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்க வேண்டியவர்கள் தாம்.

39. நீங்கள் செய்துகொண்டிருந்தவைகளுக்கல்லாமல் (வேறு) எதற்கும் நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள் (என்றும் கூறப்படும்).

40. (அல்லாஹ்வால்) தேர்ந்தெடுக்கப்பட்டோரான அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர;

41. அத்தகையோர் - அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு உண்டு.

42. (அது) கனி(வகை)கள், இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுபவர்கள்.

43. இன்பம் தரும் சுவனபதிகளில் -

44. சுட்டில்கள் மீது (அமர்ந்து) ஒருவர் மற்றொருவரை முன்னோக்கியவர்களாக (உல்லாசமாகப்) பேசிக்கொண்டிருப்பார்கள்.

45. சுத்தமான (மது)பானம் நிறைந்த குவளை (சிறார்கள் மூலம்) அவர்களைச் சுற்றி கொண்டுவரப்படும்.

46. மிக்க வெண்மையானது (அதை) அருந்துவோருக்கு மதுரமளிக்கக் கூடியதாகும்.

47. அதில் கெடுதியும் இருக்காது; அதனால் (போதையற்று) அவர்கள் மதிமயக்கப்படவும் மாட்டார்கள்.

48. அவர்களிடத்தில் பார்வைதாழ்த்திய (ஹூருல் ஈன் என்னும்) கண்ணழகிகளும் இருப்பார்கள்.

49. அவர்கள் (சுறைபடாது) மறைக்கப்பட்ட முட்டைகளின் உள்ளிருக்கும் வெள்ளைத் தொளிகளைப்போன்று (பாதுகாக்கப்பட்டு) இருப்பர்.

50. பின்னர், அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கியவாறு (உலகத்தில் இருந்த அவர்களின் நிலைபற்றி) ஒருவரை ஒருவர் கேட்டு (விசாரித்து)க் கொள்வார்கள்.

51. அவர்களில் சொல்லக்கூடிய ஒருவர், "நிச்சயமாக நான் - எனக்கு (இம்மையில்) ஒரு நண்பன் இருந்தான்" எனக்கூறுவார்.

52. அவன் (என்னிடம் மறுமையை) உண்மைப்படுத்தக்கூடியவர்களில் நிச்சயமாக நீயுமா? எனக்கூறுவான்.

53. நிச்சயமாக நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும், ஆகிவிட்டாலும் (உயிர்ப்பித்து) நாம் கூலி வழங்கப்படுவோரா? (என்றும் கூறுபவனாக இருந்தான்).

54. (ஆகவே அவனை) நீங்கள் எட்டிப்பார்க்க (விரும்புகின்றீர்களா) என்று கேட்டார்.

55. பிறகு அவர் எட்டிப் பார்க்கிறார்; அப்போது அவனை நரகத்தின் மத்தியில் அவர் காண்கிறார்.

56. (அவனிடம்) "அல்லாஹ்வின்மீது சத்தியமாக, நீ என்னை (உலகில் இருக்கும் போது வழி கெடுத்து நரகக்) குழியில் தள்ளிவிடவே எத்தனித்தாய்" என்று கூறுவார்.

وَلَوْلَا نِعْمَةُ رَبِّي لَكُنْتُ مِنَ الْمُحْضَرِينَ ﴿٥٤﴾ أَفَمَا نَحْنُ
 بِمَبْتَلِينَ ﴿٥٥﴾ الْأَمْوَاتِنَا الْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُعَدَّبِينَ ﴿٥٦﴾ إِنْ
 هَذَا هُوَ الْفَوْزُ الْعَظِيمُ ﴿٥٧﴾ لِيَبْتَلِيَ هَذَا أَفَلْيَعْمَلِ الْعِبَادُونَ ﴿٥٨﴾ أَذَلِكَ
 خَيْرٌ نَزْلًا أَمْ شَجَرَةُ الزَّقُّومِ ﴿٥٩﴾ إِنَّا جَعَلْنَاهَا فِتْنَةً لِلظَّالِمِينَ ﴿٦٠﴾
 إِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِي أَصْلِ الْجَحِيمِ ﴿٦١﴾ طَلَعَهَا كَأَنَّه رُؤُوسُ
 الشَّيْطَانِ ﴿٦٢﴾ فَإِنَّهُمْ لَا يَكُونُونَ مِنْهَا فَمَا يَكُونُونَ مِنْهَا الْبُطُونَ ﴿٦٣﴾
 ثُمَّ إِنْ لَهُمْ عَلَيْهَا شُرُوبًا مِنْ حَمِيمٍ ﴿٦٤﴾ ثُمَّ إِنْ مَرَجِعُهُمْ إِلَىٰ
 الْجَحِيمِ ﴿٦٥﴾ إِنَّهُمْ أَقْوَامٌ آبَاءُ هُمْ ضَالِّينَ ﴿٦٦﴾ فَهُمْ عَلَىٰ آثَرِهِمْ
 يُهْرَعُونَ ﴿٦٧﴾ وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ أَكْثَرُ الْأَوَّلِينَ ﴿٦٨﴾ وَلَقَدْ
 أَرْسَلْنَا فِيهِمْ مُنْذِرِينَ ﴿٦٩﴾ فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ
 الْمُنْذِرِينَ ﴿٧٠﴾ إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلِصِينَ ﴿٧١﴾ وَلَقَدْ نَادَيْنَا نُوْحَ
 فَلَنِعْمَ الْمُجِيبُونَ ﴿٧٢﴾ وَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ ﴿٧٣﴾
 وَجَعَلْنَا ذُرِّيَّتَهُ هُمُ الْبَاقِينَ ﴿٧٤﴾ وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ ﴿٧٥﴾
 سَلَامٌ عَلَىٰ نُوحٍ فِي الْعَالَمِينَ ﴿٧٦﴾ إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ ﴿٧٧﴾
 إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ ﴿٧٨﴾ ثُمَّ آخَرْنَا الْآخِرِينَ ﴿٧٩﴾

57. "என் இரட்சகனுடைய அருள் (என்மீது) இல்லாதிருந்தால், நானும் (நரகத்திற்கு) ஆஜர்படுத்தப்பட்டவர்களில் ஒருவனாக இருந்திருப்பேன்" (என்றும் கூறுவார்).

58. (பின்னர் சுவர்க்கவாசிகளிடம்,) "நாம் (மற்றொரு முறையும்) இறந்து விடுபவர்கள் இல்லையே? (என்பார்).

59. "நம்முடைய முந்தைய மரணத்தைத் தவிர (வேறில்லை), நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர் (என்றும் சுவனவாசிகள் கூறுவர்).

60. நிச்சயமாக இதுவே மகத்தான தொரு வெற்றியாகும்!

61. இது போன்றதற்காகவே, செயல்படக்கூடியவர்கள் செயல்படவும்.

62. (அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும்) விருந்துபசாரத்தால் அது சிறந்ததா? அல்லது (நரகத்திலிருக்கும்) கள்ளிமரமா?

63. நிச்சயமாக நாம் அதனை, அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே ஆக்கியிருக்கின்றோம்.

64. நிச்சயமாக அது, நரகத்தின் அடித் தளத்திலிருந்து வெளிப்படும் ஒரு மரமாகும்.

65. (குழைகளுக்கொப்பான) அதன் பழங்கள், நிச்சயமாக, ஷைத்தான்களின் தலைகளைப்போலிருக்கும்.

66. எனவே, நிச்சயமாக அவர்கள், திட்டமாக அதிலிருந்து உண்ணக் கூடியவர்கள்; பின்னர் அதிலிருந்து வயிறுகளை நிரப்பிக் கொள்ளக் கூடியவர்கள்

67. பின்னர், நிச்சயமாக அதற்குமேல் கடுமையாகக் கொதிக்கவைக்கப் பட்டுள்ள நீரிலிருந்து கலப்பு(பானமும்) அவர்களுக்கு உண்டு.

68. பின்னர், நிச்சயமாக அவர்கள் திரும்பிச் செல்லுமிடம் நரகத்தின் பாலாகும்.

69. நிச்சயமாக, இவர்கள் தங்கள் மூதாதையரை வழிகெட்டவர்களாகக் கண்டார்கள்,

70. ஆகவே, அவர்களுடைய அடிச்சுவடுகளின்மீதே இவர்கள் விரைந்து செல்ல தூண்டப்பட்டார்கள்.

71. முன்னோர்களில் பெரும்பாலோர் (இவ்வாறே) அவர்களுக்கு முன்னரும் திட்டமாக வழி கெட்டிருந்தனர்.

72. மேலும், அவர்களுக்கிடையே அச்சமூட்டி எச்சரிக்கக்கூடியவர்களை திட்டமாக நாம் அனுப்பிவைத்தோம்.

73. ஆகவே, "அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டவர்களுடைய முடிவு எப்படி இருந்தது" என்பதை (நபியே!) நீர் காண்பீராக!

74. தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர.

75. மேலும், நூஹ் நம்மைத் திட்டமாக அழைத்தார்; (நாமே) பதிலளிப்போரில் மிக நல்லோர்(ஆவோம்).

76. அவரையும், அவருடைய குடும்பத்தினரையும் மகத்தான (மிகப்பெரும்) கஷ்டத்திலிருந்து காப்பாற்றினோம்.

77. அவருடைய சந்ததியையே எஞ்சியுள்ளோராய் நாம் ஆக்கினோம்.

78. மேலும், அவருக்காக (அவருடைய கீர்த்தியை,) பின்னுள்ளோர்களில் (நிலைத்திருக்க)விட்டுவைத்தோம்.

79. அகிலத்தார் அனைத்திலும் நூஹ்மீது ஸலாம்(சாந்தி) உண்டாவதாக.

80. நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்கிறவர்களுக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.

81. நிச்சயமாக அவர் விகவாசிகளான நம் அடியார்களில் உள்ளவராவார்.

82. பின்னர், மற்றவர்களை நாம் மூழ்கடித்துவிட்டோம்.

وَإِنَّ مِنْ شِيعَتِهِ لِابْرَهِيمَ ۗ إِذْ جَاءَ رَبَّهُ بِقَلْبٍ سَلِيمٍ ۝
 إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَاذَا تَعْبُدُونَ ۗ إِنِّي كُنَّا لِلْهَاءِ دُونَ اللَّهِ
 تُرِيدُونَ ۗ فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعَالَمِينَ ۗ فَنظَرَ نَظْرَةً فِي النُّجُومِ ۗ
 فَقَالَ إِنِّي سَقِيمٌ ۗ فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِينَ ۗ فَرَاغَ إِلَىٰ آلِهِتِهِمْ
 فَقَالَ أَلَا تَتَاكَلُونَ ۗ مَا لَكُمْ لَا تَنْطِقُونَ ۗ فَرَاغَ عَلَيْهِمْ
 ضَرْبًا بِالْيَمِينِ ۗ فَأَقْبَلُوا إِلَيْهِ يَزْفُونَ ۗ قَالَ أَعْبُدُونَ مَا
 تَشْتَعُونَ ۗ وَاللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ ۗ قَالُوا ابْنُوا لَهُ بُنْيَانًا
 فَأَلْقُوهُ فِي الْجَحِيمِ ۗ فَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَسْفَلِينَ ۗ
 وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَّهْدِينِ ۗ رَبِّ هَبْ لِي مِنَ
 الصَّالِحِينَ ۗ فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ ۗ فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ
 قَالَ يَبْنَئِي إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ ۗ
 قَالَ يَا بَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنْ
 الصَّابِرِينَ ۗ فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ ۗ وَنَادَيْنَاهُ أَنْ يَا اِبْرَاهِيمُ ۗ
 قَدْ صَدَّقَت الرُّءْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ ۗ إِنَّ
 هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ ۗ وَقَدَيْنَاهُ بِدَبْحٍ عَظِيمٍ ۗ

83. மேலும் , நிச்சயமாக அவருடைய வழியைப் பின் பற்றியவர்களில் உள்ள(ஒரு)வர் தாம் இப்றாஹீம்.

84. அவர் தன் இரட்சகனிடம் தூய(பண்பட்ட)-இதயத்துடன் வந்த சமயத்தை(நபியே!நினைவு கூர்வீராக!)

85. அவர் தம் தந்தை மற்றும் தம் சமூகத்தாரிடம்"எதனை நீங்கள் வணங்குகிறீர்கள்" என்று கூறியபோது,

86. "நீங்கள் அல்லாஹ்வையன்றி (வணக்கத்திற்குரிய) பொய்யான தெய்வங்களை நாடுகிறீர்களா?"

87. அவ்வாறாயின், "அகிலத்தாரின் இரட்சகனைப்பற்றி உங்கள் எண்ண மென்ன?" (என்றும் கேட்டார்)

88. பின்னர், நட்சத்திரங்களில்(ஆழ்ந்த சிந்தனையோடு) ஒருபார்வை பார்த்தார்.

89. பின்னர், நிச்சயமாக நான் நோயுற்றிருக்கிறேன் எனக்கூறினார்.

90. அவர்கள் அவரை(உளரில்)விட்டு விட்டு(திருவிழாவிற்குச் சென்றுவிட்டனர்.

91. பின்னர், அவர் அவர்களுடைய வணக்கத்துக்குரியவர்(களான தெய்வங்)களின் பால்(மறைவாகச்) சென்று (அங்கு அவர்களுக்கென படைக்கப் பட்டிருந்தவற்றைச் சுட்டிக்காட்டி) "நீங்கள் உண்ணமாட்டீர்களா?" என்று கேட்டார்.

92. "உங்களுக்கென்ன (நேர்ந்தது?)நீங்கள் (ஏன்) பேசுவதில்லை?"(என்று கேட்டார்).

93. பின்னர் அவற்றின் பால் சென்று தன் வலக்கையினால் அவைகளை அடித்து (உடைத்து) விட்டார்.

94. (திருவிழாவிலிருந்து திரும்பி வந்து) அவர்பால் அவர்கள் விரைந்து (ஒடி)வந்தனர்.

95. அவர் (அவர்களிடம்) "நீங்கள் செதுக்கியவைகளை நீங்களே வணங்குகிறீர்களா?" என்று கேட்டார்.

96. "உங்களையும், நீங்கள் செய்கின்றவற்றையும் அல்லாஹ்வே படைத்தான்"(என்றார்).

97. (அவர்கள் கோபங் கொண்டு) இவருக்காக ஒரு கிடங்கை எழுப்புகள்;பின்னர், (அதில் நெருப்பை உண்டாக்கி) அந்நெருப்பில் அவரைப்போட்டு விடுங்கள்" என்று கூறினார்கள்.

98. ஆகவே, அவர்கள் அவருக்குச் சதிசெய்ய நாடினார்கள்; ஆனால், நாம் அவர்களை இழிவடைந்தோராய் ஆக்கிவிட்டோம்.

99.(பின்னர், இப்றாஹீம்) "நிச்சயமாக நான், என் இரட்சகனின்பால் செல்லுகிறேன், அவன் எனக்குநேர் வழியைக் காண்பிப்பான்" என்றும் கூறினார்.

100. "என் இரட்சகனே! நல்லோர்களில் (ஒருவரை) நீ எனக்கு(ச் சந்ததியாகத்) தந்தருள் புரிவாயாக!(என்றார்).

101. ஆதலால், மிகுந்த சகிப்புத்தன்மையுடைய(இஸ்மாயீல் எனும்) மகனைக் கொண்டு அவருக்கு நன்மாராயம் கூறினோம்.

102. எனவே, (இஸ்மாயீல்) அவருடன் சேர்ந்து உழைக்கக்கூடிய பருவத்தை அவர் அடைந்தபொழுது, அவர்(தன் மகனிடம்)"என் அருமை மகனே! நிச்சயமாக நான், உன்னை அறுத்துப் ப்ளியிடுவதாக, நிச்சயமாக நான் கனவில் கண்டேன்,(இதைப் பற்றி) நீ என்ன அபிப்பிராயப்படுகிறாய்?" என்று கேட்டார்; (அதற்கு)வர், "என் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள்; அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளர்களில் உள்ளவனாகக் காண்பீர்கள்" என்று கூறினார்.

103. ஆகவே, அவ்விருவரும் (அல்லாஹ்வின் கட்டளைக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்து, (இப்றாஹீமாகிய) அவர், (இஸ்மாயீலாகிய) அவரை (அறுத்துப் பலியிட) முகங் குப்புறக் கிடத்தியபோது;

104. (அச்சமயம்)நாம் அவரை "இப்றாஹீமே!" என அழைத்தோம்.

105. "நிச்சயமாக நீர் (உம்முடைய) கனவை உண்மையாக்கி வைத்துவிட்டீர். நிச்சயமாக, நன்மை செய்கிறவர்களுக்கு நாம் இவ்வாறே கூலிகொடுப்போம்.

106. "நிச்சயமாக இது-இதுவே தெளிவான பெரும் சோதனையாகும்(என்றும் கூறினோம்).

107. மேலும்,(அவருக்கு பதிலாக)ஒரு மகத்தான பரியைக் கொண்டு அவரைப்பகரமாக்கினோம்.

وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ ۝١٠٨ سَلَّمَ عَلَىٰ إِبْرَاهِيمَ ۝١٠٩ كَذَلِكَ
 نَجْزِي الْمُحْسِنِينَ ۝١١٠ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ ۝١١١ وَبَشَّرْنَاهُ
 بِإِسْحَاقَ نَبِيًّا مِّنَ الصَّالِحِينَ ۝١١٢ وَبَارَكْنَا عَلَيْهِ وَعَلَىٰ إِسْحَاقَ وَ
 مِنْ ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَظَالِمٌ لِّنَفْسِهِ مُبِينٌ ۝١١٣ وَلَقَدْ مَنَّا عَلَىٰ
 مُوسَىٰ وَهَارُونَ ۝١١٤ وَنَجَّيْنَاهُمَا وَقَوْمَهُمَا مِنَ الْكُرْبِ الْعَظِيمِ ۝١١٥
 وَنَصَرْنَاهُمْ فَمَا كَانُوا هُمُ الْغَالِبِينَ ۝١١٦ وَأَتَيْنَاهُمَا الْكِتَابَ الْمُسْتَبِينَ ۝١١٧
 وَهَدَيْنَاهُمَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ۝١١٨ وَتَرَكْنَا عَلَيْهِمَا فِي
 الْآخِرِينَ ۝١١٩ سَلَّمَ عَلَىٰ مُوسَىٰ وَهَارُونَ ۝١٢٠ إِنَّا كَذَلِكَ نَجْزِي
 الْمُحْسِنِينَ ۝١٢١ إِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ ۝١٢٢ وَإِنَّ إِلْيَاسَ
 لَمِنَ الْمُرْسَلِينَ ۝١٢٣ إِذْ قَالَ لِقَوْمِهِ أَلَا تَتَّقُونَ ۝١٢٤ أَتَدْعُونَ
 بَعْلًا وَتَذَرُونَ أَحْسَنَ الْخَالِقِينَ ۝١٢٥ اللَّهُ رَبُّكُمْ وَرَبُّ آبَائِكُمُ
 الْأُولَىٰ ۝١٢٦ فَكَذَّبُوه فَانْتَهُم لَمُحْضَرُونَ ۝١٢٧ إِلَّا عِبَادَ اللَّهِ
 الْمُخْلِصِينَ ۝١٢٨ وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ ۝١٢٩ سَلَّمَ عَلَىٰ
 إِبْرَاهِيمَ ۝١٣٠ إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ ۝١٣١ إِنَّهُ مِنْ
 عِبَادِنَا الْمُؤْمِنِينَ ۝١٣٢ وَإِنَّ لَوْطًا لَّمِنَ الْمُرْسَلِينَ ۝١٣٣

108. இன்னும் அவருக்காக (அவரின் கீர்த்தியைப்) பின்னுள்ளோர்களில் (நிலைத்திருக்க) விட்டுவைத்தோம்.
109. இப்றாஹீமின் மீது சாந்தி உண்டாவதாக.
110. இவ்வாறே நன்மை செய்கிறவர்களுக்கு நாம் கூலிகொடுக்கிறோம்.
111. நிச்சயமாக அவர், விகவாசிகளான நமது அடியார்களில் உள்ளவர்.
112. இன்னும், நல்லோர்களிலுள்ளவரான இஸ்ஹாக்கை நபியாக அவருக்கு நாம் நன்மாராயம் கூறினோம்.
113. அவர் மீதும், இஸ்ஹாக்மீதும் நாம் நமது பாக்கியங்களை நல்கினோம். அவ்விருவரின் சந்ததியரில் நன்மை செய்பவரும், பகிரங்கமாகத் தமக்குத் தாமே அநீதமிழைத்துக் கொள்பவரும் இருக்கின்றனர்.
114. நிச்சயமாக நாம் மூஸா, இன்னும் ஹாரூன்மீதும் பேருபகாரம் புரிந்தோம்.
115. அவ்விருவரையும், அவ்விருவரின் சமூகத்தாரையும் மகத்தானதொரு துன்பத்திலிருந்து காப்பாற்றினோம்.
116. மேலும், நாம் அவர்களுக்கு உதவிசெய்தோம்; ஆகவே, (தங்கள் விரோதிகளின் மீது) அவர்கள்தாம் வெற்றிபெற்றோராக இருந்தனர்.
117. அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தையும் நாம் கொடுத்தோம்.
118. அவ்விருவருக்கும் நேர்வழியையும் நாம் காண்பித்தோம்.
119. மேலும், அவ்விருவருக்காக (அவ்விருவரின் கீர்த்தியை) பின்னோர்களில் (நிலைத்திருக்க) விட்டுவைத்தோம்.
120. மூஸா, இன்னும் ஹாரூன்மீதும் சாந்தி உண்டாவதாக.
121. நிச்சயமாக நாம் நன்மை செய்கிறவர்களுக்கு இவ்வாறே கூலிகொடுக்கின்றோம்.
122. நிச்சயமாக அவ்விருவரும் விகவாசங் கொண்டவர்களான நமது அடியார்களில் உள்ளவர்களாவர்.
123. நிச்சயமாக இல்யாஸும் (நமது தூதர்களாக) அனுப்பப்பட்டவர்களில் உள்ளவராவர்.
124. அவர் தம் சமூகத்தாரிடம், நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட மாட்டீர்களா? என்று கூறிய சமயத்தை (நினைவு கூர்வீராக!)
125. "படைப்பவர்களில் மிகச் சிறந்தவனை நீங்கள் விட்டு விட்டு 'பஅல்' (என்னும்) விக்ரகத்தை நீங்கள் அழைக்கின்றீர்களா?"
126. உங்கள் இரட்சகனும், முன் சென்ற உங்கள் மூதாதையர்களின் இரட்சகனுமான அல்லாஹ்வை விட்டு விடுகிறீர்களா என்று கூறினார்.
127. பின்னர், அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள்; ஆதலால், நிச்சயமாக அவர்கள் (நம்மிடம் தண்டனைக்காக) முன்னிலைப்படுத்தப்படுகிறவர்களாவர்.
128. தேர்ந்தெடுக்கப்பட்டோரான அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர. (இவர்களுக்கு நல்ல சன்மானமுண்டு.)
129. இன்னும், அவருக்காக (அவருடைய கீர்த்தியைப்) பின்னுள்ளோர்களில் (நிலைக்க) விட்டுவைத்தோம்.
130. "இல்யாஸின் மீது சாந்தி உண்டாவதாக!"
131. நிச்சயமாக நன்மை செய்கிறவர்களுக்கு நாம் இவ்வாறே கூலிகொடுக்கிறோம்.
132. நிச்சயமாக . அவர் விகவாசங் கொண்டவர்களான நமது அடியார்களில் உள்ளவராவர்.
133. நிச்சயமாக 'லூத்'தும் (நமது தூதர்களாக) அனுப்பப்பட்டவர்களில் உள்ளவராவர்.

إِذْ نَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْصَعِينَ ﴿١٣٢﴾ إِلَّا عَجُوزًا فِي الْغَيْرِينَ ﴿١٣٥﴾ ثُمَّ
 دَمَرْنَا الْآخِرِينَ ﴿١٣٦﴾ وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِمْ مُصْبِحِينَ ﴿١٣٧﴾ وَبِالْأَيْلُ
 أَفَلَا تَعْقِلُونَ ﴿١٣٨﴾ وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ ﴿١٣٩﴾ إِذْ أَبَقَ إِلَى
 الْفُلِّ الْمَشْحُونِ ﴿١٤٠﴾ فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ ﴿١٤١﴾
 فَالْتَقَمَهُ الْحُوتُ وَهُوَ مُلِيمٌ ﴿١٤٢﴾ فَلَوْلَا أَنَّهُ كَانَ مِنَ الْمُسَبِّحِينَ ﴿١٤٣﴾
 لَلِثَّ فِي بَطْنِهِ إِلَى يَوْمِ يُبْعَثُونَ ﴿١٤٤﴾ فَنَبَذْنَاهُ بِالْعَرَاءِ وَهُوَ
 سَقِيمٌ ﴿١٤٥﴾ وَأَنْبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّنْ يَقْطِينٍ ﴿١٤٦﴾ وَأَرْسَلْنَاهُ إِلَى
 مِائَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ ﴿١٤٧﴾ فَاٰمَنُوا فَمَتَّعْنَاهُمْ إِلَىٰ حِينٍ ﴿١٤٨﴾
 فَاسْتَفْتِهِمُ الرِّبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُونَ ﴿١٤٩﴾ أَمْ خَلَقْنَا الْمَلَائِكَةَ
 إِنَاثًا وَهُمْ شَاهِدُونَ ﴿١٥٠﴾ أَلَا إِنَّهُمْ مِّنْ أَفْكَهَمُ لَيَقُولُونَ ﴿١٥١﴾
 وَكَذَّابُونَ ﴿١٥٢﴾ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ ﴿١٥٣﴾ أَصْطَفَى الْبَنَاتِ عَلَى الْبَنِينَ ﴿١٥٤﴾
 مَا لَكُمْ فَكَيْفَ تَحْكُمُونَ ﴿١٥٥﴾ أَفَلَا تَذَكَّرُونَ ﴿١٥٦﴾ أَمْ لَكُمْ سُلْطٰنٌ
 مُّبِينٌ ﴿١٥٧﴾ فَاتُوا بِكْتٰبِكُمْ إِنْ كُنْتُمْ صٰدِقِينَ ﴿١٥٨﴾ وَجَعَلُوا بَيْنَهُ
 وَبَيْنَ الْجَنَّةِ نَسَبًا ﴿١٥٩﴾ وَقَدْ عَلِمَتْ الْجَنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ ﴿١٦٠﴾
 سُبْحٰنَ اللَّهِ عَمَّا يُصِفُونَ ﴿١٦١﴾ إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ ﴿١٦٢﴾

134. அவரையும், அவருடைய குடும்பத்தினர் அனைவரையும் நாம் காப்பாற்றியதை (நினைவு கூர்வீராக)
135. தங்கிவிட்டோர்களில் இருந்துவிட்ட (அவருடைய) கிழ (மனை)வியைத் தவிர (அவள் வேதனை செய்யப்படுபவர்களுடன் தங்கிவிட்டாள்).
136. பின்னர், மற்றவர்களை நாம் அழித்துவிட்டோம்.
137. ஆகவே, (மக்கா வாசிகளே! நீங்கள் வர்த்தகத்திற்குச் சென்று திரும்புகின்ற போது) காலைப் பொழுதை அடைந்தவர்களாக நிச்சயமாக நீங்கள் அவர்களின் (ஊரின்) மீதே நடந்து செல்கின்றீர்கள்.
138. இரவிலும் (அவ்வூர்ப்பக்கம் செல்கின்றீர்கள்); இதனைக்கொண்டு நீங்கள் நல்லறிவு பெறமாட்டீர்களா?
139. நிச்சயமாக யூனுஸும் (நம் தூதர்களாக) அனுப்பப்பட்டவர்களில் உள்ளவராவர்.
140. நிரப்பப்பட்ட கப்பலின்பக்கம் அவர் வெருண்டோடிய சமயத்தில் (அவர் சோதனைக்குள்ளாக்கப்பட்டு அதில் அவர் ஏறிக்கொண்டார்).
141. அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுப்போட்டனர்; (அதில் அவர் பெயர்வரவே கடலில் எறியப்படவேண்டிய)தோல்வியுற்றோரில் அவர் ஆகிவிட்டார்.
142. எனவே, (இவரை அவர்கள் கடலில் எறியவே) அவர் நிந்தனைக்கு ஆளானவராகயிருக்க, (ஒரு) மீன் அவரை விழுங்கிற்று.
143. நிச்சயமாக அவர் (மீன் வயிற்றினுள் நம்மைத்) துதி செய்து கொண்டிருப்பவர்களில் இல்லாமலிருந்திருந்தால்;
144. (மறுமைக்காக படைப்பினங்களாகிய) அவர்கள் எழுப்பப்படும் நாள் (வரும்) வரையில், அவர் அதன் வயிற்றில் தங்கியிருந்திருப்பார்.
145. (அவர் துதி செய்ததன் காரணமாக) அவர் நோயுற்றவராக இருந்த நிலையில் வெட்ட வெளியில், (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறிந்தோம்.
146. மேலும், அவரின் மீது (நிழல்தருவதற்காக) ஒரு கரைக்கொடியை நாம் முளைப்பித்தோம்.
147. இன்னும், நாம் அவரை ஒரு நூறாயிரம், அல்லது (அதற்கு) அதிகமானவர்களிடம் (நம்முடைய) தூதராக அனுப்பிவைத்தோம்.
148. ஆகவே, அவர்கள் விகவாசங்கொண்டார்கள்; ஆகவே, நாமும் அவர்களை ஒரு(நீண்ட)காலம் வரையில் சுகமாக வாழவைத்தோம்.
149. (நபியே! இணைவைப்பவர்களான) அவர்களிடம், "உமது இரட்சகனுக்கு பெண்மக்களும், அவர்களுக்கு ஆண் மக்களும்?" என்று நீர் விளக்கம் கேட்பீராக!
150. அல்லது மலக்குகளைப் பெண்களாக, அவர்கள் பார்த்துக் கொண்டிருக்க நாம் படைத்தோமா?
151. அறிந்து கொள்வீராக! நிச்சயமாக இவர்கள் தங்கள் பொய்யினால் கூறுகின்றனர்;
152. அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றெடுத்தான் (என்று) நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே.
153. (அதிலும்) ஆண்(மக்களைவிட) பெண்(மக்களை) அவன் தெரிவுசெய்து கொண்டானா?
154. (இவ்வாறு கூற) உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இதைப் பற்றி) எவ்வாறு நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்?
155. நீங்கள் (என்ன கூறுகிறீர்களென்று) சிந்திக்கமாட்டீர்களா?
156. அல்லது உங்களுக்கு (இதற்காக ஏதேனும்) தெளிவான சான்று உண்டா?
157. (அவ்வாறு கூறுவதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் (அதற்கு) உங்கள் வேத (ஆதார)த்தைக் கொண்டுவாருங்கள்.
158. மேலும் (நபியே!) இவர்கள், அவனுக்கும் ஜின்களுக்கும் இடையில் வம்சாவழி உறவை (கற்பனையாக) ஆக்குகின்றனர்; ஜின்கள் (தண்டனைக்காக) நிச்சயமாக தாம் (அல்லாஹ்விடம்) கொண்டு வரப்படுபவர்கள் என்று திட்டமாக அறிந்தும் இருக்கின்றனர்.
159. அவர்கள் வர்ணிக்கின்றவைகளை விட்டும் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.
160. தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர, (மற்றவர்கள் தண்டனைக்குரியவர்களாவர்).

فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ ﴿١٧١﴾ مَا أَنْتُمْ عَلَيْهِ بِفِتْنَيْنِ ﴿١٧٢﴾ إِلَّا مَنْ هُوَ
 صَالٍ الْجَحِيمِ ﴿١٧٣﴾ وَمَا مِنَّا إِلَّا لَهُ مَقَامٌ مَّعْلُومٌ ﴿١٧٤﴾ وَإِنَّا لَنَحْنُ
 الصَّافُونَ ﴿١٧٥﴾ وَإِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُونَ ﴿١٧٦﴾ وَإِن كَانُوا لَيَقُولُونَ ﴿١٧٧﴾
 لَو أَنَّ عِنْدَنَا ذِكْرًا مِّنَ الْأَوَّلِينَ ﴿١٧٨﴾ لَكُنَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ ﴿١٧٩﴾
 فَكْفَرُوا بِهِ فَسَوْفَ يَعْلَمُونَ ﴿١٨٠﴾ وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا
 الْمُرْسَلِينَ ﴿١٨١﴾ إِنَّهُمْ لَهُمُ الْمَنْصُورُونَ ﴿١٨٢﴾ وَإِن جُنَدَنَا لَهُمُ
 الْغَالِبُونَ ﴿١٨٣﴾ فَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ ﴿١٨٤﴾ وَأَبْصُرْهُمْ فَسَوْفَ يُبْصِرُونَ ﴿١٨٥﴾
 أَفَبِعَدَاؤِنَا يُسْتَعْجَلُونَ ﴿١٨٦﴾ فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَاءَ صَبَاحُ
 الْمُنْذِرِينَ ﴿١٨٧﴾ وَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ ﴿١٨٨﴾ وَأَبْصُرْ فَسَوْفَ يُبْصِرُونَ ﴿١٨٩﴾
 سُبْحٰنَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ ﴿١٩٠﴾ وَسَلَامٌ عَلَى
 الْمُرْسَلِينَ ﴿١٩١﴾ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ﴿١٩٢﴾

وَرَبِّكَ يَكْتُمُ قَوْلَنَا وَمَنْ لَمْ يَرْكَبْ
 سَوَابِغَ الْوَيْسِ لَيْسَ بِرَكُوعٍ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○
 ص وَالْقُرْآنِ ذِي الذِّكْرِ ﴿١﴾ بَلِ الَّذِينَ كَفَرُوا فِي عِزَّةٍ وَشِقَاقٍ ﴿٢﴾
 كَمْ أَهْلَكْنَا مِن قَبْلِهِم مِّن قَرْنٍ فَنَادَوا وَاوَلَاتِ حِينٍ مِّنَاصٍ ﴿٣﴾

161. எனவே நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்குபவைகளும்;
 162. (ஒன்று சேர்ந்தபோதிலும், எவரையும் அல்லாஹ்வாகிய) அவனுக்கு விரோதமாக நீங்கள் வழி
 கெடுத்து விடுபவர்களல்லர் _
 163. நரகத்தில் புக இருக்கிறானே அவனைத் தவிர.
 164. மேலும், (மலக்குகளாகிய) எங்களில் எவருக்கும் ஒரு குறிப்பிட்ட இடம்
 (வானத்தில்) அவருக்கில்லாமலில்லை(என்றும்);
 165. நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே
 இருக்கின்றோம்(என்றும்);
 166. நிச்சயமாக நாங்கள் (அவனைப் புகழ்ந்து) துதிசெய்பவர்களாகவும் இருக்கிறோம் (என்றும்
 மலக்குகள் கூறுகிறார்கள்).
 167. மேலும், (நபியே ! இதற்கு முன் மக்காவாசிகளாகிய) அவர்கள் உறுதியாக
 கூறக்கூடியவர்களாக இருந்தனர் (அதாவது)
 168. "முன்னுள்ளோர்களிடமிருந்து, (அல்லாஹ்வை) நினைவூட்டும் (வேதம்) ஏதேனுமொன்று
 நிச்சயமாக எங்களிடமிருந்திருந்தால் _
 169. நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வையே வணங்குவதற்கென) தேர்ந்தெடுக்கப்
 பட்டவர்களான அல்லாஹ்வுடைய அடியார்களாக இருந்திருப்போம்.
 170. அப்போது (இவ்வேதம் வரவே) இதை அவர்கள் நிராகரித்துவிட்டனர்; அவர்கள்
 அறிந்துகொள்வார்கள்.
 171. மேலும், நம்முடைய தூதர்களாகிய நம் அடியார்களுக்கு நம்முடைய வாக்கு முந்திவிட்டது.
 172. நிச்சயமாக அவர்கள் _ அவர்களேதான் உதவி செய்யப்படுபவர்கள்.
 173. மேலும் நிச்சயமாக, நம்முடைய படையினர்கள் தான், அவர்களே திட்டமாக
 மிகைத்தவர்களாக இருப்பர்.
 174. (ஒருகுறிப்பிட்ட) நேரம் வரை அவர்களைவிட்டும் (சிறிதுகாலம்) புறக்கணித்து விடுவீராக!
 175. இன்னும் அவர்களைப் பார்த்திரும்; (அவர்களுக்கு நேர இருப்பதை) அடுத்து அவர்களும்
 பார்ப்பார்கள்.
 176. நம்முடைய வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?
 177. பின்னர் (நம்முடைய வேதனை) அவர்களது முற்றத்தில் இறங்கிவிடுமானால், அப்போது
 எச்சரிக்கப்பட்டவர்களின் காலை(ப்பொழுது) மிகக்கெட்டதாக இருக்கும்
 178. மேலும், ஒரு(குறிப்பிட்ட)காலம் வரை அவர்களை விட்டும் புறக்கணித்து விடுவீராக!
 179. இன்னும் (அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வேதனை வருவதை எதிர்) பார்ப்பீராக!
 (தங்களுக்கு ஏற்படப்போவதை) அவர்கள் அடுத்துப்பார்ப்பார்கள் .
 180 அவர்கள் வர்ணிப்பதைவிட்டும் கண்ணியத்திற்குரியவனாகிய உமது இரட்சகன்
 (மிகத்) தூயவன்.
 181 மேலும், அல்லாஹ்வின் அனுப்பப்பட்ட (அவனின் தூது)வர்கள் மீது சாந்தி உண்டாவதாக.
 182 இன்னும் புகழ் அனைத்தும் அகிலத்தாரின் இரட்சகனான அல்லாஹ்விற்கே (உரியதாகும்).

அத்தியாயம் : 38

ஸாத்

வசனங்கள் : 88

மக்கீ

ருகூஃகள் : 5

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
 அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).

1. ஸாத்(நல்லுபதேசங்களின்) நினைவுறுத்தலையுடைய இக்குர்ஆனின் மீது சத்தியமாக!
2. ஆனால், நிராகரித்தோர் பெருமையிலும், முரண்பாட்டிலும்(மூழ்கி) இருக்கின்றனர்.
3. இவர்களுக்கு முன்னர், எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம்;
 (வேதனை வந்த சமயத்தில்) அவர்கள் (உதவி தேடி) அழைத்தார்கள்; (அது வேதனையிலிருந்து)
 தப்பித்துக்கொள்ளக்கூடிய நேரமாகவும் இருக்கவில்லை.